

## 40. ĠĀFIR (le pardonneur)



*Préhégirienne (sauf les versets 56 et 57), révélée après la sourate des "Groupes". Elle compte 85 versets. Son titre est tiré du troisième verset.*

*Après confirmation de la révélation et de la puissance divine, il est fait un parallèle entre mécréants et croyants et donné des exemples de nations précédentes. Est rapportée ensuite la mission de Moïse, avec le plaidoyer de l'homme croyant du clan de Pharaon.*

*Après la mention de signes de la puissance divine (dans la création) et des bienfaits d'Allah, il y a une incitation à l'invocation d'Allah et à la méditation sur le sort des nations négatrices.*

*Au nom d'Allah, le Clément,  
le Miséricordieux.*

1. Hā.Mīm.

2. Ce Livre est une révélation d'Allah, le Tout-Puissant, l'Omniscient,

3. qui absout les péchés, et accepte le repentir. Il est Redoutable dans Son châtiment, Généreux dans Ses largesses. Il n'est de dieu que Lui. A Lui aboutit votre destin à tous.

4. Seuls les mécréants contestent les signes d'Allah. Ne te laisse pas impressionner par leurs agissements dans le pays!

5. Avant eux, Notre message fut rejeté par le peuple de Noé et les factions qui ont suivi. Chaque communauté tentait de contenir Son Messager, en soutenant de faux arguments contre la vérité. Je les ai alors saisis, et quelle ne fut

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

حَمْدٌ

تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْعَلِيمِ ﴿١﴾

غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي  
الْظُّلْمِ لَا إِلَهَ إِلَّا هُوَ إِلَهٌ الْمُنْتَصِرُ ﴿٢﴾

مَا يُجَادِلُ فِي آيَاتِ اللَّهِ إِلَّا الَّذِينَ كَفَرُوا فَلَا  
يَعْرُزُكَ تَقْلِبُهُمْ فِي الْبَلَدِ ﴿٣﴾

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَالْأَحْرَابُ مِنْ  
بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍ بِرَسُولِهِمْ  
لِيَأْخُذُوهُ وَجَدُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا  
بِهِ الْحَقَّ فَأَخَذْنَاهُمْ فَكَيْفَ كَانَ

عِقَابِ ﴿٤﴾

pas alors Ma punition [contre eux]!

6. C'est ainsi que le verdict du châtement est prononcé contre les mécréants. Qu'ils soient les hôtes du Feu!

7. [Les archanges] qui portent le Trône, et tous ceux qui sont autour, célèbrent les louanges de leur Seigneur, croient en Lui, et implorent le pardon pour les fidèles: «Seigneur! [disent-il] Tu embrasses toute chose par Ta miséricorde et par Ta science. Accorde Ton Pardon à ceux qui sont revenus repentants [vers Toi] et qui ont suivi Ton chemin! Epargne-leur le tourment du Brasier!»

8. «Fais-les admettre, Seigneur, dans les jardins d'Eden que Tu leur as promis avec ceux qui auront été vertueux parmi leurs ascendants, leurs épouses, et leurs descendants. C'est bien Toi le Puissant, le Sage.»

9. «Prémunis-les contre les malheurs; car ceux que Tu auras prémunis contre les malheurs ce jour-là bénéficieront de Ta grâce. C'est là une immense victoire.»

10. On criera aux mécréants: «La Réprobation d'Allah à votre égard est plus forte que le mal que vous vous faites à vous-mêmes puisque, conviés à croire, vous vous obstinez à rester incroyables.»

وَكذَلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِينَ  
كَفَرُوا أَنَّهُمْ أَصْحَابُ النَّارِ ﴿٦﴾

الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ  
بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ  
لِلَّذِينَ ءَامَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ  
رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا  
سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ ﴿٧﴾

رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدْتَهُمْ  
وَمَنْ صَلَحَ مِنْ ءَابَائِهِمْ وَأَزْوَاجِهِمْ  
وَذُرِّيَّتِهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ  
الْحَكِيمُ ﴿٨﴾

وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَنْ تَقِ السَّيِّئَاتِ  
يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ، وَذَلِكَ هُوَ الْفَوْزُ  
الْعَظِيمُ ﴿٩﴾

إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنَادُونَ لَمَقَّتْ اللَّهُ  
أَكْبَرُ مِنْ مَقَّتِكُمْ أَنْفُسَكُمْ إِذْ تُدْعَوْنَ  
إِلَى الْإِيمَانِ فَتَكْفُرُونَ ﴿١٠﴾

11. Ils diront: «Seigneur! Tu nous as fait mourir deux fois, et deux fois Tu nous as donné la vie. Nous reconnaissons nos péchés. Y a-t-il un moyen de nous sortir d'ici?»

12. Il en est ainsi car, lorsqu'on invoque Allah Seul, vous Le reniez, et lorsqu'on Lui donne des associés, vous y croyez. Le Jugement appartient à Allah, le Très Haut, le Sublime.

13. C'est Lui qui vous fait voir Ses signes et qui fait descendre du ciel la substance de votre nourriture; mais il n'est, pour en être conscient, que ceux qui reviennent repentants à Lui.

14. [Ô croyants!] Invoquez donc Allah en Lui rendant exclusivement le culte, au grand dam des infidèles!

15. Il est le Maître des Hauts degrés, Titulaire du Trône, Il révèle le message de Son Ordre à qui Il veut parmi Ses serviteurs, afin d'avertir les hommes au sujet du Jour de la Grande Rencontre.

16. Le Jour où les hommes seront à découvert, rien d'eux ne sera caché à Allah. A qui sera le Pouvoir ce jour-là? Il appartiendra à Allah. L'Unique, le Dominateur.

17. Ce jour-là, chacun sera rétribué pour ce qu'il aura accompli. Point d'injustice ce jour-là, Allah

قَالُوا رَبَّنَا أَمَتْنَا اثْنَتَيْنِ وَأَخْيَبْتَنَا اثْنَتَيْنِ  
فَاعْتَرَفْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَى خُرُوجٍ مِنْ  
سَبِيلٍ ﴿١١﴾

ذَٰلِكُمْ بِأَنَّهُ إِذَا دُعِيَ اللَّهُ وَحْدَهُ  
كَفَرْتُمْ وَإِنْ يُشْرَكَ بِهِ تَوَّابُونَ  
فَإِلْحُكْمِ لِلَّهِ الْعَلِيِّ الْكَبِيرِ ﴿١٢﴾

هُوَ الَّذِي يُرِيكُمْ آيَاتِهِ وَيُنَزِّل لَكُمْ مِنَ  
السَّمَاءِ رِزْقًا وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَنْ  
يُنِيبُ ﴿١٣﴾

فَادْعُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ  
كَرِهَ الْكَافِرُونَ ﴿١٤﴾

رَفِيعُ الدَّرَجَاتِ ذُو الْعَرْشِ يُلْقِي الرُّوحَ  
مِنْ أَمْرِهِ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ لِيُنذِرَ  
يَوْمَ التَّلَاقِ ﴿١٥﴾

يَوْمَ هُمْ بَارِزُونَ لَا يَخْفَى عَلَى اللَّهِ مِنْهُمْ شَيْءٌ  
لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ ﴿١٦﴾

الْيَوْمَ تُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ لَا  
ظُلْمَ الْيَوْمَ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ ﴿١٧﴾

est si Prompt à faire le compte [de chacun].

18. [Ô Prophète!] Mets-les en garde contre le Jour imminent de l'angoisse où les cœurs suffoqués remonteront aux gorges, quand les injustes n'auront ni ami intime, ni intercesseur susceptible d'être écouté.

19. Allah connaît les regards perfides et ce que recèlent les cœurs.

20. Il juge en toute équité, et ceux qu'ils invoquent<sup>(1)</sup> en dehors de Lui ne peuvent rien juger. C'est Lui qui entend tout et qui voit tout.

21. N'ont-ils pas voyagé de par le monde et vu le destin de ceux qui ont vécu avant eux? Ceux-là étaient beaucoup plus puissants qu'eux, plus prestigieux comme en témoignent les vestiges qu'ils ont laissés sur terre. Allah les a saisis en sanction de leurs forfaits. Contre Lui, ils n'avaient nul protecteur.

22. Cela parce qu'ils s'obstinaient à rejeter les preuves apportées par leurs Messagers. Allah les a saisis. Il est si Fort, si Rigoureux dans Sa punition.

23. [Rappelle-leur que] Nous avons envoyé Moïse, muni de Nos signes et d'une autorité évidente,

وَأَنْذِرْهُمْ يَوْمَ الْأَزْفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى  
الْحَنَاجِرِ كَظَمِينَ مِمَّا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ  
وَلَا شَفِيعَ يُطَاعُ ﴿١٨﴾

يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ ﴿١٩﴾

وَاللَّهُ يَقْضِي بِالْحَقِّ وَالَّذِينَ يَدْعُونَ مِنْ  
دُونِهِ لَا يَقْضُونَ بِشَيْءٍ إِنْ أَلَّ اللَّهُ هُوَ  
السَّمِيعُ الْبَصِيرُ ﴿٢٠﴾

\* أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ  
كَانَ عَاقِبَةُ الَّذِينَ كَانُوا مِنْ قَبْلِهِمْ كَانُوا  
هُمْ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَأَثَارًا فِي الْأَرْضِ  
فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ وَمَا كَانَ لَهُمْ مِنْ  
اللَّهِ مِنْ وَاكِ ﴿٢١﴾

ذَلِكَ بِأَنَّهُمْ كَانَتْ تَأْتِيهِمْ رُسُلُهُمْ  
بِالْبَيِّنَاتِ فَكَفَرُوا فَأَخَذَهُمُ اللَّهُ إِنَّهُ قَوِيٌّ  
شَدِيدُ الْعِقَابِ ﴿٢٢﴾

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِآيَاتِنَا وَسُلْطَانٍ  
مُتِينٍ ﴿٢٣﴾

(1) Chez Warsh: «... ceux que vous invoquez ...»

24. auprès de Pharaon, Hāmān et Qārūn (Coré); tous dirent de lui: «Un sorcier imposteur!»

25. Lorsqu'il leur apporta de Notre part le message de Vérité, ils dirent: «Tuez les garçons de ceux qui croient avec Moïse et épargnez leurs filles.» Mais les intrigues des impies sont toujours vaines.

26. Pharaon dit alors [aux siens]: «Laissez-moi tuer Moïse et qu'il invoque donc son Seigneur! Je crains, en effet, qu'il ne déforme votre religion ou qu'il ne répande la perversion sur terre<sup>(1)</sup>.»

27. «Quant à moi, dit Moïse, je chercherai auprès de mon Maître, qui est aussi le vôtre, une protection contre tout superbe insolent qui ne croit pas au Jour du Règlement.»

28. A ce moment-là, intervint un homme de la famille de Pharaon, croyant qui dissimulait sa foi. Il dit: «Allez-vous tuer un homme uniquement parce qu'il dit: Allah est mon Maître?! Pourtant, il vous a produit des preuves de votre Seigneur! S'il ment, son mensonge ne retombera que sur lui; mais s'il dit la vérité, vous serez atteints par les menaces qu'il vous a annoncées. [Sachez qu']Allah ne guide point l'outrancier imposteur.»

إِلَىٰ فِرْعَوْنَ وَهَامَانَ وَقَارُونَ فَقَالُوا  
سَاحِرٌ كَذَّابٌ ﴿١٤﴾

فَلَمَّا جَاءَهُمْ بِالْحَقِّ مِنْ عِنْدِنَا قَالُوا  
أَقْتُلُوا أَبْنَاءَ الَّذِينَ آمَنُوا مَعَهُ  
وَاسْتَحْيُوا نِسَاءَهُمْ وَمَا كَيْدُ  
الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ ﴿١٥﴾

وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِي أَقْتُلْ مُوسَىٰ وَلْيَدْعُ  
رَبَّهُ إِنِّي أَخَافُ أَنْ يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَنْ  
يُظْهِرَ فِي الْأَرْضِ الْفَسَادَ ﴿١٦﴾

وَقَالَ مُوسَىٰ إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ مِنْ كُلِّ  
مُتَكَبِّرٍ لَا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ ﴿١٧﴾

وَقَالَ رَجُلٌ مُؤْمِنٌ مِنْ آلِ فِرْعَوْنَ  
يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ  
رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُمْ بِالْبَيِّنَاتِ مِنْ  
رَبِّكُمْ وَإِنْ يَكُ كَذِبًا فَعَلَيْهِ كَذِبُهُ  
وَإِنْ يَكُ صَادِقًا يُصِيبْكُمْ بَعْضُ الَّذِي  
يَعِدُّكُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ  
مُسْرِفٌ كَذَّابٌ ﴿١٨﴾

(1) Chez Warsh: «... votre religion et qu'il ne répande....».

29. «Ô mes concitoyens! Aujourd'hui vous détenez le pouvoir dans le pays, mais qui pourrait nous préserver des rigueurs d'Allah si elles devaient nous atteindre?» Pharaon rétorqua: «Je ne vous indique que ce que je vois, et ne vous guide que sur le chemin de la droiture.»

30. Le croyant dit: «Ô mon peuple! Je crains fort pour vous le sort des factions,

31. tel qu'il a été subi par le peuple de Noé, d'Ād et de Ṭamūd, et ceux qui ont vécu après eux. Allah ne sévira pas injustement contre les peuples.»

32. «Ô mon peuple! Oui je crains pour vous le Jour de l'Interpellation;

33. le Jour où vous reculerez en fuyant, sans aucune défense contre la rigueur d'Allah. Celui qu'Allah veut égarer, nul ne saurait le guider.»

34. «Déjà, Joseph était venu vous apporter des preuves évidentes, mais vous n'aviez de cesse de mettre en doute ce qu'il apportait. Lorsqu'il mourut, vous avez affirmé qu'Allah n'enverra plus jamais de Messager après lui.» Ainsi Allah égare-t-Il tous les outranciers sceptiques.

35. Ceux qui contestent les signes d'Allah sans avoir reçu une investiture qui justifie leur position, doivent savoir que cela est tenu en

يَقَوْمَ لَكُمْ الْمَلِكُ الْيَوْمَ ظَاهِرِينَ فِي  
الْأَرْضِ فَمَنْ يَنْصُرُنَا مِنْ بَأْسِ اللَّهِ إِنْ جَاءَنَا  
قَالَ فِرْعَوْنُ مَا أُرِيكُمْ إِلَّا مَا أَرَى وَمَا  
أَهْدِيكُمْ إِلَّا سَبِيلَ الرَّشَادِ ﴿٢٩﴾

وَقَالَ الَّذِينَ آمَنُوا يَقَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ  
مِثْلَ يَوْمِ الْأَخْزَابِ ﴿٣٠﴾

مِثْلَ دَابِ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ  
مِنْ بَعْدِهِمْ وَمَا اللَّهُ يُرِيدُ ظَلْمًا لِلْعِبَادِ ﴿٣١﴾

وَيَقَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِ ﴿٣٢﴾

يَوْمَ تُولُونُ مُدْبِرِينَ مَا لَكُمْ مِنَ اللَّهِ مِنْ عَاصِمٍ  
وَمَنْ يُضِلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ ﴿٣٣﴾

وَلَقَدْ جَاءَكُمْ يُوسُفُ مِنْ قَبْلِ بِالْبَيِّنَاتِ  
فَمَا زِلْتُمْ فِي شَكٍّ مِمَّا جَاءَكُمْ بِهِ  
حَتَّى إِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ نَبْعَثَ اللَّهَ مِنْ  
بَعْدِهِ رِيسُولًا كَذَلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ  
هُوَ مُسْرِفٌ مُرْتَابٌ ﴿٣٤﴾

الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ بِغَيْرِ  
سُلْطَانٍ أَتَاهُمْ كِبْرٌ مَقْتًا عِنْدَ اللَّهِ

grande aversion par Allah et par les croyants. Ainsi Allah scelle-t-Il les cœurs de tous les tyrans orgueilleux.

36. S'adressant à Hāmān, Pharaon dit: «Ô Hāmān! Fais-moi construire une tour, me permettant d'accéder aux voies,

37. les voies du ciel. Peut-être pourrai-je voir le Dieu de Moïse. Encore que je soupçonne Moïse d'être un menteur.» Pharaon pensait bien faire en commettant le pire. Il a été ainsi détourné de la bonne voie<sup>(1)</sup>; mais toutes les machinations de Pharaon furent vouées à l'échec.

38. Celui qui croyait dit alors: «Ô mon peuple! Suivez-moi et je vous montrerai la voie du salut.

39. Ô mon peuple! La vie d'ici-bas n'est qu'une jouissance éphémère alors que dans l'Au-delà c'est la vie éternelle.»

40. «Celui qui commet un mal ne sera sanctionné que par un mal équivalent, tandis que celui qui accomplit de bonnes œuvres, parmi les croyants, hommes ou femmes, sera de ceux qui seront admis au Paradis où ils recevront des rétributions incommensurables.»

41. «Ô mon peuple! Pourquoi, alors que je vous convie à votre

وَعِنْدَ الَّذِينَ ءَامَنُوا كَذَلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَى  
كُلِّ قَلْبٍ مُتَكَبِّرٍ ﴿٣٥﴾

وَقَالَ فِرْعَوْنُ يَهْمَنُ ابْنُ لِي صِرْحًا لَعَلِّي  
أَبْلُغُ الْأَسْبَابَ ﴿٣٦﴾

أَسْبَابَ السَّمَوَاتِ فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى  
وَإِنِّي لَأَظُنُّهُ كَذِبًا وَكَذَلِكَ زَيْنٌ  
لِفِرْعَوْنَ سُوءَ عَمَلِهِ وَصَدَّ عَنِ السَّبِيلِ  
وَمَا كَيْدُ فِرْعَوْنَ إِلَّا فِي تَبَابٍ ﴿٣٧﴾

وَقَالَ الَّذِينَ ءَامَنُ يَقَوْمِ اتَّبِعُونِ  
أَهْدِكُمْ سَبِيلَ الرَّشَادِ ﴿٣٨﴾

يَقَوْمِ إِنَّمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا مَتَّعٌ  
وَأَبَاطُ الْأَخِرَةِ هِيَ دَارُ الْقَرَارِ ﴿٣٩﴾

مَنْ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا  
وَمَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أَنْثَى وَهُوَ  
مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ  
يُرْرَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ ﴿٤٠﴾

\* وَيَقَوْمِ مَا لِي أَدْعُوكُمْ إِلَى النَّجْوَةِ

(1) Chez Warsh: «...en commettant le pire. Il s'est ainsi détourné...»

salut, m'appellez-vous au Feu?»

42. «Vous m'invitez à renier Allah, à Lui prêter des associés dont je n'ai aucune connaissance. Quant à moi, je vous invite [à l'adoration] du Tout-Puissant, du Pardonneur par excellence.»

43. «Nul doute que les divinités que vous m'appellez à adorer n'ont aucun pouvoir ni dans ce monde, ni dans la vie de l'Au-delà. [Nul doute] que nous allons être tous ramenés à Allah et que les outranciers seront les hôtes de l'Enfer.»

44. «Vous vous souviendrez, [un jour,] de ce que je vous ai dit. Je mets, quant à moi, mon sort entre les mains d'Allah. En vérité, Allah connaît parfaitement les hommes.»

45. Allah a prémuni ce croyant contre les mauvaises intrigues des impies. Le camp de Pharaon, lui, fut submergé par le pire des châtiments.

46. Ils seront exposés au Feu, matin et soir et, le Jour du Jugement, il sera ordonné: «Que l'on enfourne Pharaon et son camp dans les plus atroces supplices!»

47. Les damnés se disputeront en Enfer: les faibles diront aux dominateurs: «Par le passé, nous ne faisons que vous suivre. Pourriez-

وَتَدْعُونِي إِلَى النَّارِ ﴿٤١﴾

تَدْعُونِي لِأَكْفُرَ بِاللَّهِ وَأُشْرِكَ بِهِ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَأَنَا أَدْعُوكُمْ إِلَى الْعَزِيزِ الْعَقِيرِ ﴿٤٢﴾

لَا جَرَمَ أَنْمَا تَدْعُونِي إِلَيْهِ لَيْسَ لَهُ دَعْوَةٌ فِي الدُّنْيَا وَلَا فِي الْآخِرَةِ وَأَنْ مَرَدْنَا إِلَى اللَّهِ وَإِنَّ الْمُسْرِفِينَ هُمْ أَصْحَابُ النَّارِ ﴿٤٣﴾

فَسَتَذْكُرُونَ مَا أَقُولُ لَكُمْ وَأَفَؤُضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ ﴿٤٤﴾

فَوَقَدَهُ اللَّهُ سَيِّئَاتٍ مَا مَكَرُوا وَخَافَ يُقَالُ فِرْعَوْنَ سُوءَ الْعَذَابِ ﴿٤٥﴾

النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ ﴿٤٦﴾

وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُعْتَدُونَ عَنَّا

vous à présent atténuer notre calvaire dans le Feu?»

48. Les dominateurs répondront: «Nous sommes tous dedans. Allah a déjà jugé entre les hommes.»

49. Les damnés en Enfer s'adresseront aux gardiens de la Géhenne en leur disant: «Implorez votre Seigneur pour alléger notre tourment, ne serait-ce qu'un jour!»

50. Les gardiens rétorqueront: «N'avez-vous pas souvent reçu les Messagers munis de preuves évidentes?» «Si fait!» avoueront les damnés. Les gardiens diront: «Priez alors!» Mais la prière des mécréants se perd toujours.

51. En vérité, Nous ferons triompher Nos Messagers et les croyants dans la vie d'ici-bas et au Jour de la présentation des témoins,

52. le jour où les excuses des injustes ne leurs serviront à rien, et où ils seront maudits dans leur pire séjour.

53. Nous avons indiqué à Moïse la bonne voie, et légué aux Enfants d'Israël les Ecritures,

54. [comme] guide et rappel pour les hommes doués d'intelligence.

55. Patience! La promesse d'Allah se réalisera sûrement. Demande le Pardon pour ton péché et célèbre la

نَصِيبًا مِّنَ النَّارِ ﴿٤٧﴾

قَالَ الَّذِينَ أَسْتَكْبَرُوا إِنَّا كُنَّا فِيهَا إِنَّا لَنَعْلَمُ أَنَّ اللَّهَ قَدْ حَكَمَ بَيْنَ الْعِبَادِ ﴿٤٨﴾

وَقَالَ الَّذِينَ فِي النَّارِ لِخِزْنَةِ جَهَنَّمَ أَدْعُوا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ ﴿٤٩﴾

قَالُوا أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا بَلَىٰ قَالُوا فَاذْعُوا وَمَا دَعَا الْكٰفِرِينَ إِلَّا فِي ضَلٰلٍ ﴿٥٠﴾

إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ ءَامَنُوا فِي الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ ﴿٥١﴾

يَوْمَ لَا يَنْفَعُ الظَّالِمِينَ مَعَذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ ﴿٥٢﴾

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى الْهُدَىٰ وَأَوْرَثْنَا بَنِي إِسْرٰءِيلَ الْكِتٰبَ ﴿٥٣﴾

هُدَىٰ وَذِكْرَىٰ لِأُولَى الْأَلْبَابِ ﴿٥٤﴾

فَاصْبِرْ إِن وَعَدَ اللَّهُ حَقًّا وَاسْتَغْفِرْ لِذٰنِبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعِشِيِّ

louange de ton Seigneur, soir et matin!

**56.** Ceux qui contestent les signes d'Allah, sans avoir reçu aucune preuve, sont seulement mus par une ambition qu'ils n'arrivent pas à réaliser. Cherche donc la protection d'Allah, c'est Lui qui entend tout et qui voit tout.

**57.** La création des cieux et de la terre est une œuvre autrement plus grande que la création des hommes, mais les hommes, pour la plupart, ne le reconnaissent pas.

**58.** L'aveugle et le clairvoyant ne sont pas comparables, pas plus que le croyant qui fait le bien et le malfaiteur. Dérisoire est votre<sup>(1)</sup> façon de réfléchir!

**59.** L'Heure [du jugement] arrive inéluctablement, mais la plupart des hommes n'y croient pas.

**60.** Votre Seigneur vous dit: «Invoquez-Moi, Je vous exaucerai. Ceux qui, par orgueil, dédaignent de M'adorer, seront bientôt avilis et enfournés dans la Géhenne.»

**61.** C'est Allah qui a créé la nuit pour votre repos, et le jour pour [vous permettre de] voir clair. Allah est si Généreux envers les hommes mais les hommes, pour la

وَالْإِبْرَٰكِرِ ﴿٥٥﴾

إِنَّ الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ  
يَغَيِّرُ سُلْطٰنًا أَنٰتَهُمْ إِن فِي  
صُدُورِهِمْ إِلَّا كِبْرًا مَا هُمْ بِبٰلِغِيهِ  
فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ  
الْبَصِيرُ ﴿٥٦﴾

لَخَلَقَ السَّمٰوٰتِ وَالْأَرْضِ أَكْبَرَ مِنْ  
خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا  
يَعْلَمُونَ ﴿٥٧﴾

وَمَا يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ وَالَّذِينَ  
ءَامَنُوا وَعَمِلُوا الصَّٰلِحٰتِ وَلَا الْمُنٰفِقِينَ  
فَلِيَا مَا تَدَّكَّرُونَ ﴿٥٨﴾

إِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا وَلٰكِنَّ  
أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ ﴿٥٩﴾

وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ  
إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي  
سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَٰخِرِينَ ﴿٦٠﴾

اللَّهُ الَّذِي جَعَلَ لَكُمْ لَيْلًا لِتَسْكُنُوا  
فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ  
عَلَى النَّاسِ وَلٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا

(1) Chez Warsh: «...Dérisoire est leur façon...»

plupart, ne sont pas reconnaissants.

62. C'est Allah, votre Seigneur, qui a créé toute chose, il n'est de dieu que Lui. Comment pouvez-vous vous en détourner?

63. Ainsi ne se détournent de Lui que les impies qui ont rejeté Ses signes.

64. C'est Lui, Allah, qui a établi pour vous la terre comme demeure appropriée, le ciel comme immense édifice et qui, en vous créant, vous a donné une forme si accomplie. C'est Lui qui vous a nourris d'excellents aliments. C'est bien Allah! Votre Seigneur! Béni soit le Nom d'Allah, Maître Souverain des mondes!

65. Il est le Vivant, il n'est de dieu que Lui. Invoquez-Le, en Lui rendant un culte sincère et exclusif. Louange à Allah, Seigneur des mondes!

66. Dis: «Après avoir reçu les preuves de mon Maître, il m'a été interdit d'adorer ceux que vous invoquez en dehors d'Allah; il m'a été ordonné de me soumettre au Maître Souverain des mondes;

67. Lui qui vous a créés de limon, puis d'une goutte de sperme, puis d'un caillot adhésif. Il vous sort, ensuite, enfants. Puis vous atteignez la force de l'âge et devenez des

يَشْكُرُونَ ﴿١١﴾

ذَٰلِكُمْ اللَّهُ رَبُّكُمْ خَلَقَ كُلَّ شَيْءٍ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ ﴿١٢﴾

كَذَٰلِكَ يُؤْفِكُ الَّذِينَ كَانُوا بِآيَاتِ اللَّهِ يَجْحَدُونَ ﴿١٣﴾

اللَّهُ الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ قَرَارًا  
وَالسَّمَاءَ بِنَاءً وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ  
صُورَكُمْ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ  
ذَٰلِكُمْ اللَّهُ رَبُّكُمْ فَتَبَارَكَ اللَّهُ  
رَبُّ الْعَالَمِينَ ﴿١٤﴾

هُوَ الْحَيُّ لَا إِلَهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ  
لَهُ الدِّينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ  
الْعَالَمِينَ ﴿١٥﴾

﴿قُلْ إِنِّي نُهَيْتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ  
تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَمَّا جَاءَنِي الْبَيِّنَاتُ  
مِنْ رَبِّي وَأُمِرْتُ أَنْ أُسَلِّمَ لِرَبِّ  
الْعَالَمِينَ ﴿١٦﴾﴾

هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ  
ثُمَّ مِنْ عَاقِلَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا  
أَشَدَّكُمْ ثُمَّ لَتَكُونُوا سُيُوحًا وَمِنْكُمْ مَنْ

vieillards - certains meurent avant - pour que vous arriviez à un terme préétabli, et pour que vous soyez conscients.

68. C'est Lui qui fait vivre et mourir. Quand Il décide une chose, Il lui suffit de dire: «Sois» et la chose se fait.

69. Ne vois-tu pas combien ceux qui contestent Nos signes ont été dévié [du droit chemin]?!

70. Ceux qui déniaient les Ecritures et rejettent le message de Nos Prophètes sauront bientôt leur sort;

71. lorsqu'ils seront enchaînés, les carcans au cou, traînés

72. dans l'eau bouillante, puis jetés en Enfer.

73. Il leur sera dit: «Où sont ceux que vous associiez à Allah?»

74. Ils répondront: «Nous les avons perdus de vue. En réalité, ceux que nous invoquions auparavant, ne valent rien aujourd'hui». Ainsi Allah fait-Il égarer les mécréants.

75. Il en est ainsi parce que vous exultiez sur terre sans raison et que vous étiez arrogants.

76. Franchissez donc les portes de la Géhenne où vous demeurerez à jamais! Détestable séjour pour les orgueilleux!

يَتَوَفَّىٰ مِنْ قَبْلُ وَيَسْبَغُونَهُ أَجْلًا مَّسْمُومًا  
وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿٦٧﴾

هُوَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ فَإِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا  
يَقُولُ لَهُ كُن فَيَكُونُ ﴿٦٨﴾

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ  
أَنزِلُ يُضْرَفُونَ ﴿٦٩﴾

الَّذِينَ كَذَّبُوا بِالْكِتَابِ وَبِمَا أَرْسَلْنَا بِهِ  
رُسُلَنَا فَسَوْفَ يَعْلَمُونَ ﴿٧٠﴾

إِذَا الْأَعْغَالُ فِي أَغْنَقِيهِمْ وَالسَّلْسِلُ  
يُسْحَبُونَ ﴿٧١﴾

فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ  
يُسْجَرُونَ ﴿٧٢﴾

ثُمَّ قِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنْتُمْ تُشْرِكُونَ ﴿٧٣﴾

مِنْ دُونِ اللَّهِ قَالُوا ضَلُّوا عَنَّا بَل لَّو تَكُن  
تَدْعُونَا مِنْ قَبْلُ شَيْئًا كَذَلِكَ يَضِلُّ اللَّهُ  
الْكَافِرِينَ ﴿٧٤﴾

ذَلِكَ بِمَا كُنْتُمْ تَفْرَحُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ  
الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُونَ ﴿٧٥﴾

ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبئسَ  
مَثْوَى الْمُتَكَبِّرِينَ ﴿٧٦﴾

77. Patience! La promesse d'Allah se réalisera sûrement! Que Nous te fassions voir une partie de ce dont Nous les menaçons, ou que Nous te rappelions à Nous avant, ils seront, dans [les deux cas], ramenés vers Nous.

78. Avant toi, Nous avons envoyé d'autres Messagers. Nous t'avons informé sur quelques-uns d'entre eux, alors que sur d'autres Nous ne l'avons pas fait. Il n'est donné à aucun Messager de produire un signe miraculeux sans l'ordre d'Allah, et lorsque la promesse d'Allah s'accomplira, il sera jugé en toute équité. Seront alors perdants les tenants de l'Erreur.

79. C'est Allah qui a créé pour vous les animaux. Certains d'entre eux vous servent de montures, d'autres de nourriture.

80. Vous en tirez d'autres profits. Sur leur dos, vous pouvez atteindre là où vos cœurs vous en disent. Ils vous servent, tout comme les bateaux, de moyens de transport.

81. Allah vous montre Ses signes; quels signes d'Allah pouvez-vous nier?

82. [Ces mécréants] n'ont-ils pas voyagé de par le monde et observé le destin final de ceux qui ont vécu

فَأَصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَإِمَّا نُرِيَنَّكَ  
بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا  
يُرْجَعُونَ ﴿٧٧﴾

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ مِنْهُمْ مَّن  
قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَّن لَّمْ نَقْصُصْ  
عَلَيْكَ وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِبَيِّنَةٍ  
إِلَّا بِإِذْنِ اللَّهِ فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ فُضِيَ بِالْحَقِّ  
وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ ﴿٧٨﴾

اللَّهُ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَنْعَامَ  
لِتَرْكَبُوا مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ ﴿٧٩﴾

وَأَكْمُرُ فِيهَا صُورَكُمْ فَمِنْهَا حَاجَةٌ  
فِي صُدُورِكُمْ وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ  
تُحْمَلُونَ ﴿٨٠﴾

وَيُرِيكُمْ آيَاتِهِ فَأَيَّ آيَاتِ اللَّهِ  
تُنْكِرُونَ ﴿٨١﴾

أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ  
كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَانُوا

avant eux, qui étaient plus nombreux qu'eux, plus puissants, et qui avaient laissé plus de vestiges sur terre? Mais tout ce qu'ils avaient acquis ne leur aura servi à rien.

**83.** Lorsque leurs Messagers leur ont apporté des preuves évidentes, ils se sont contentés de ce qu'ils détenaient déjà comme savoir, et c'est ce dont ils se sont moqué qui fut la cause de leur perte totale.

**84.** Lorsqu'ils ont vu Notre rigueur, ils ont dit: «Nous croyons uniquement en Allah et renions ceux que nous Lui avons associés.»

**85.** Proclamation de foi qui ne leur sera d'aucune utilité lorsqu'ils auront constaté Notre rigueur. Telle est la règle divine qu'Allah applique à Ses serviteurs; c'est là que les mécréants ont toujours perdu.

أَكْثَرُ مِنْهُمْ وَأَشَدُّ قُوَّةً وَعَآشِرًا فِي الْأَرْضِ  
فَمَا آغْنَى عَنْهُمْ مَا كَانُوا يَكْسِبُونَ ﴿٨٣﴾

فَلَمَّا جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَرِحُوا بِمَا  
عِنْدَهُمْ مِنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ  
يَسْتَهْزِءُونَ ﴿٨٤﴾

فَلَمَّا رَأَوْا بَأْسَنَا قَالُوا آمَنَّا بِاللَّهِ وَحَدَّهُ  
وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِ مُشْرِكِينَ ﴿٨٥﴾

فَلَمْ يَكْ يَنْفَعُهُمْ إِيمَانُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا  
سُنَّتَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ فِي عِبَادِهِ وَخَسِرَ  
هَٰذَا لِكَافِرُونَ ﴿٨٥﴾

